THURSDAY - SEPTEMBER 5 - 2024

QUICKLY.

NBFCs Caspian Debt and BlackSoil Capital to merge



Bengaluru: Alternative credit provider BlackSoil Capital and impact investment lender Caspian Impact Investments (Debt) have received approval from their respective Boards of Directors to merge through a share swap. The combined entity will deliver enhanced value to various stakeholders.

Supercoder to offer 3,000 software jobs by 2025-end

Mumbai: Supercoder, a South Korean platform for connecting software developers with global job opportunities, plans to increase jobs to 3,000 from 800 by next year-end. Jay Choi, CEO, said the company plans to include positions that do not require a physical presence in Korea. our BUREAU

NPS assets up 30%, top ₹13 lakh cr | 'Haircuts under IBC jump to

IMPETUS. Bull run in equity market drives annual returns of 37.93%, reveals PFRDA

KR Srivats


Aided by strong show in the private sector, the overall assets of the National Pension System (NPS) grew nearly 30 per cent year-on-year, as of August 31, to touch ₹13.06 lakh crore, latest PFRDA (Pension Fund Regulatory and Development Authority) data showed.

Private sector assets (non-government sector) grew a robust 41.68 per cent year-on-year basis to touch ₹2.62 lakh crore on the back of buoyant equity markets and growing subscriber base in the non-government

Meanwhile, the number of subscribers in private sector stood at 58.71 lakh, up 9.77 lakh on a y-o-y basis — a 20 per cent rise on a y-o-y

A strong-showing from the private sector had helped NPS assets record a robust 30.5 per cent y-o-y growth in 2023-24 to touch ₹11.73 lakh crore as of March end 2024.

Growing NPS & APY asset base



Mohanty had recently said

that the pension regulator

has a target of overall NPS

assets of ₹15 lakh crore by

The number of new NPS

PFRDA is now aiming to

subscriber registrations till

August 31 stood at 3,82,221,

onboard about 11 lakh new

NPS subscribers from

private sector. In the previ-

ous fiscal, 9.7 lakh private

sector employees had en-

all NPS assets is evident

from the assets under man-

agement (AUM), which

grew from about ₹1 lakh

crore in 2015 to ₹10 lakh

crore in August last year.

The rapid growth of over-

end of March, 2025.

PFRDA data showed.

rolled for NPS.

Meanwhile, assetsof Atal Pension Yojana (APY) touched ₹39,959.35 crore as of August 31, up 32.20 per cent year-on-year.

TARGET OF 1.3 CR SUBS The PFRDA had onboarded 1.2 crore APY subscribers in

This fiscal, the target is 1.3 crore. So far this fiscal, the net addition in APY subscriber base stood at about lakh. Private sector growth has been better across all schemes including APY. It must be noted that private sector has been the key reason behind NPS assets' sharp increase in recent years.

PFRDA Chairman Deepak

The continued bull run in equity markets has helped pension funds record an average annual return of 37.93 per cent as of August 30.

EQUITY RETURNS

The returns from equity has comfortably surpassed Corporate Bonds by over fourfold, and outperformed the Government Securities and State Government Schemes, latest PFRDA data showed. Over the past three years, pension funds achieved an average return of 18.08 per cent in equities, with returns since NPS' inception coming in at 14.37 per cent for equity investments.

As of August 30, Corporate Bonds recorded an annual return of 8.44 per cent, while Government securities saw a return of 10.35 per cent. The annual return from the Central and State Government schemes stood at 12.94 per cent and 13.02 per cent, respectively, data showed. The total number of NPS and APY subscribers as of August 31 stood at 7.73 crore, up 16.17 per cent from 6.65 crore a year ago.

68% on delay in resolution'

Our Bureau

With a dismal recovery outlook, haircut taken by debtors under the Insolvency and Bankruptcy Code has increased to 68 per cent of the admitted claims in the first quarter of this fiscal, against 57 per cent logged in Q1 of

Of the total admitted claims of ₹10.60 lakh crore, debtors could recover only ₹3.39 lakh crore in the last four fiscal, according to CareEdge Ratings. The decline in recovery rate was largely due to the lack of interest in the deteriorating smaller asset as larger resolution cases have already been settled.

RISING CASES

Star Health plans to double gross written

Most of the current resolution cases are either BIFR cases or defunct with highresolution time as the average time taken for resolution or liquidation continues to increase for both operational and financial creditors in the June quarter.



ON THE RISE. The number of cases admitted rose by 230 in last quarter to 7,813 in June quarter, against 7,583 in March quarter

After the Covid-induced slowdown, the number of insolvency cases referred has increased by about 15 per cent y-o-y in June quarter of this fiscal.

However, the number of cases admitted to the insolvency process continued to be lower compared to earlier quarters in FY20, it said.

The number of admitted cases increased by 230 in the last quarter to 7,813 in June quarter, as against 7,583 in March quarter.

FCs FILE LESS CASES

The cases filed by financial creditors were lower, at 3,594, than those filed by operational creditors (3,749

cases). The share of corporate debtors has continued to remain the smallest over the same period, it said.

Of the 1,973 ongoing Corporate Insolvency and Resolution Process (CIRP), about 68 per cent of cases are delayed by more than 270 days as of June against 65 per cent registered in the previous vear.

The addition of new cases and delay in resolution of older cases has delayed the entire process of resolution, said CareEdge Ratings.

In June quarter, about 240 cases were admitted to the insolvency process with major contribution from the financial creditors.

Economy remains resilient amid global tensions, supply chain issues: RBI report

Our Bureau

Amid an uncertain global economic outlook, headwinds from supply chain pressures induced by global freight and container costs, and semiconductor shortage, the Indian economy remains resilient, said RBI's 'State of the Economy' report. The Central Board of Directors of the Reserve Bank of India on Tuesday reviewed the global and domestic economic scenario and outlook.

This review, released in the monthly bulletin, comes in the backdrop of geopolitical tensions, rekindled fears of a potential recession in key economies and financial market volatility in response to monetary policy divergence, casting a shadow on global economic prospects even as inflation moderated grudgingly across countries.

RURAL CONSUMPTION

In India, aggregate demand conditions are gathering mo-



ASSESSING WORK. The board, led by Governor Shaktikanta Das, reviewed various areas of operations of the central bank

mentum with revival in rural consumption, riding on the back of growing income, per the RBI staffers.

This stimulus is expected to reinvigorate the subdued participation of the private sector, they said. Headline inflation moderated from its spike in June to 3.5 per cent in July, primarily due to the downward statistical pull of

FISCAL CONDITION

"The momentum of global disinflation is slowing, however, warranting caution in easing monetary policy. Fin-

ancial conditions have been accommodative despite the upward drift in longer-term yields...Our economic activity index (EAI), based on a range of high frequency indicators, projects GDP growth of 7.2 per cent in Q2:2024-25," the bulletin

The board, under the Chairmanship of Governor Shaktikanta Das, also reviewed various areas of operations of the Reserve Bank of India including the functioning of local boards and activities of select Central Office Departments.

premium in 4 years, unveils policy in Braille

Our Bureau

Star Health and Allied Insurance Company is looking to double its business to ₹30,000 crore in the next four years in terms of gross written premium by ensuring further penetration of health insurance in semiand rural areas (SURU), said Anand Roy MD & CEO. In a first in the industry, the company has launched one of its policies in Braille.

To reach the target, India's largest standalone health insurer will have to clock 19-20 per cent CAGR (compounded annual growth rate) in gross written premium (GWP) in the FY25 to FY28 period, he added. The company recorded a GWP of ₹15,251 crore in FY24.

Roy underscored the importance of innovation and inclusivity to expand the horizon of insurance and aligning with IRDAI's (Insurance ment Authority of India) 'Insurance for All'vision.

Innovative products, including providing health cover to cancer survivors (considered "declined risk"), those with diabetes and cardiac conditions, among others, currently account for about 15 per cent of the company's topline, the Star Health and Allied Insurance (SHAI) chief said.

POLICY IN BRAILLE

Meanwhile, SHAI launched an industry-first Braille version of its 'Special Care Gold' policy, offering cover tailored to the needs of individuals with 40 per cent or more disability. This will ensure that visually-impaired individuals can access information and make independent decisions on matters related to their health and finance, it added.

The Special Care Gold policy specifically caters to individuals with disabilities and those with HIV/AIDS.

Visit Our Website Today

www.ncfe.org.in

Place : Chennai

Date: 04.09.2024

COVER FOR ALL. Srikanth Bolla, CEO, Bollant Industries, and

Anand Roy, MD and CEO, Star Health at the launch ANI

KINGS_CRICKET_LIMITED_ANNUAL_REPORT_2024.pdf

Further, the health insurer said it will train and upskill visually-impaired individuals and absorb them as health insurance agents. These agents can work at their own

pace, in their familiar surroundings and take charge of their own lives.

Speaking at the launch of the Braille version of the aforesaid policy, Srikanth

NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the Tenth Annual General Meeting (AGM) of the Members of Chennai Super Kings Cricket

imited will be held on Friday, the 27th September 2024 at 10.20 A.M. IIndian Standard Time (IST)] through Video

Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies

Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 and 09/2023 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020,13th January 2021, 5th May 2022, 28th December 2022 and 25th September 2023 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') allowing the Companies to conduct the AGM through VC/OAVM, to transact the Ordinary and Special Businesses as set out

in the Notice dated 29th August, 2024. The Notice of 10th AGM along with the Explanatory Statement and the Annual

Report 2024 have been sent by email on 04.09.2024 to those members who have registered their email addresses with the Company / Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants and no physical / hard copy

of the same will be sent by the Company. Members may please note that the said documents are also available on the Company's website at www.chennaisuperkings.com and on the website of Central Depository Services (India) Limited

(CDSL) at www.evotingindia.com, from where the said documents can be accessed / downloaded. The Link for accessing

the Company's Annual Report 2024 is: https://www.chennaisuperkings.com/assets/images/investor/CHENNAl_SUPER_

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies

(Management and Administration) Rules, 2014, as amended and the MCA Circulars, the Company is pleased to provide to members the facility to cast their vote on resolutions proposed to be considered at the Tenth Annual General Meeting,

by electronic means and the items of business may be transacted through the facility of remote e-voting and e-voting during

the AGM provided by CDSL. The voting rights of shareholders shall be in proportion to their shares of the paid-up equity

share capital of the Company as on the cut-off date i.e. 20.09.2024. The remote e-voting period commences on 24.09.2024 (9:00 A.M. (IST)) and ends on 26.09.2024 (5:00 P.M. (IST)). During this period, shareholders of the Company holding

CHENNAI SUPER KINGS CRICKET LIMITED

CIN: U74900TN2014PLC098517

Registered Office :"Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. Phone: 044 - 2852 1451

Website: www.chennaisuperkings.com E-Mail ID: investor@chennaisuperkings.com

Bolla, CEO of Bollant Industries, said, "This policy is a message of empowerment and equal opportunity. It acknowledges that people with special abilities have the same right to health protection as anyone else, and that's a significant stride towards true inclusivity in our society."

"As someone who has experienced the challenges faced by individuals with special abilities...I am delighted to become a licensed health insurance agent with Star Health and to evangelise this to reach those that need this crucial support to help them create their own destiny," he added.

Credit card market to double by 2028-29: PwC

Asian News International New Delhi

The number of credit cards in India is expected to reach 200 million with a CAGR of 15 per cent, highlighted a report by PwC.

The report stated that the credit card industry has experienced significant expansion, doubling the number of credit cards issued over the past five years. "The credit card market in

India is expected to double its cards in force by FY28-29, reaching 200 million cards. The industry, which has seen a 100 per cent increase in issued cards over the past five years, is anticipated to replicate this growth within the next five financial" said the report.

Alongside the increase in credit card issuance, the report added that the credit card industry has seen a substantial rise in transactional activity. Transaction volumes have grown by 22 per cent, while transaction values have surged by 28 per cent. The report attributes this growth to the introduction of new products, innovative offerings, and the expansion of customer

DEBIT CARD USE DIPS

segments.

The report also noted a decline in debit card transactions in volume and value, reflecting a shift in consumer preferences.

In FY23-24, the transaction volume for debit cards dropped by 33 per cent from last year, and spending on



debit cards decreased by 18 per cent year-on-year.


The report said, "Debit cards in the country have seen a muted growth in terms of the number of cards issued in the year and the volume and value of the debit plastic took a significant hit during FY 23-24".

UPI PREFERRED

This decline is attributed to the growing popularity of the Unified Payments Interface (UPI), which offers ease of use and has become a preferred payment method for small to medium merchants due to its zero Merchant Discount Rate (MDR). "This degrowth can be attributed to the inclination towards UPI due to ease of use and small to medium merchants pushing for UPI due to 0 per cent MDR," the report stated.

The report mentioned that debit cards have struggled to compete with credit cards in terms of rewards, which has further contributed to their decline. Digital payments in India continue to thrive, with transactional volume growing by 42 per cent in FY23-24. This is expected to triple by FY28-29.





More Impact is Yet to Come! | Achieve Financial Literacy & Security with NCFE

Follow Us: (7@00000 into@ncte.org.in

shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e. 20.09.2024, may cast their vote by Remote e-voting. The Remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently. The members who have cast their vote by Remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM. Only those shareholders, who are present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the

Resolutions through Remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting

Members who have not registered their e-mail IDs with the Company / RTA / Depository Participants (DPs) can cast their vote through remote e-voting or through the e-voting during the AGM in virtual mode as per the procedures detailed in Note

No. 17 of the Notice of the 10th AGM. The detailed procedures for Remote e-voting (prior to AGM), participating in the meeting through VC/OAVM and e-voting during AGM are explained in Note No.17 of the Notice of 10th AGM and is also available on the website of the Company at

For any information or any query on Remote e-voting and e-voting during AGM, Members may refer to the instructions mentioned under Note No.17 of the Notice of the 10th AGM sent by email or contact Mr.R.Kalyanaraman, Dy. General Manager, Integrated Registry Management Services Private Limited (RTA), Tel No.: 044-28140801 to 28140803; email: corpserv@integratedindia.in or contact Mr.Rakesh Dalvi, Toll free No: 1800-22-55-33, email helbdesk.evoting@cdslindia.com or Mr.S.Sriram, Tel.: +91 9941907071, email: investor@chennaisuperkings.com by mentioning their DP and Client ID / Folio No.

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after forwarding the notice and holding shares as of the cut-off date i.e. 20.09.2024, may obtain the login ID and password by sending an email to investor@chennaisuperkings.com or corpserv@integratedindia.in or helpdesk.evoting@cdslindia.com by mentioning their DP ID and Client ID. However, if you are already registered for e-voting, then you can use your existing user ID and password to login and cast your vote. If you are unable to retrieve or have not received the "Initial password" or have forgotten your password, please refer to the instructions for Remote e-voting and e-voting during the AGM provided in Note No.17 of the Notice of AGM. Members can also use the OTP (One Time Password) based login for casting the votes on the

e-voting system of CDSL. A person, whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to attend the AGM through VC / OAVM and avail the facility of Remote e-voting or e-voting during the AGM.

Smt.P.R.Sudha, Practicing Company Secretary (C.P.No.4468), has been appointed as the Scrutinizer to scrutinize the process of Remote e-voting and e-voting during AGM in a fair and transparent manner. The Scrutinizer shall submit her report to the Chairman not later than three days from the conclusion of the AGM and the Chairman or a person authorized by him in writing will declare the result forthwith. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the websites of the Company and CDSL forthwith.

Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Rules made thereunder that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 21.09.2024 to 27.09.2024 (both days inclusive) for the purpose of AGM.

Members may please note that as the AGM is being conducted through Virtual Mode i.e. VC/OAVM, the facility for appointment of proxies by the members will not be available for the Tenth Annual General Meeting. The attendance of Members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

For Chennai Super Kings Cricket Limited K.S. Viswanathan Wholetime Director



Incredible Industries Limited

CIN: L27100WB1979PLC032200

Regd. Office: 14, Netaji Subhas Road, 2nd Floor, Kolkata-700 001

Phone: 033-2242 8553, Fax- 033-2242 8551

Corp. Office: Lansdowne Towers, 2/1 A, Sarat Bose Road, Kolkata-700 020

Phone: 033-6638 4700, Fax- 033-6638 4729

Website: www.incredibleindustries.co.in, E-mail - investorsail@adhunikgroup.co.in

NOTICE OF THE 45TH ANNUAL GENERAL MEETING, **BOOK CLOSURE DATE(S) AND REMOTE E-VOTING INFORMATION** The 45th Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Friday, 27th September, 2024 at 02:30 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder read with the circular issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Government of India to transact the business set out in the Notice convening the 45th AGM. Accordingly, in compliance with the relevant circulars, the Company is convening the 45th AGM through VC/OAVM, without the physical presence of the Members at a common venue.

In compliance with the relevant MCA Circulars and SEBI Circulars, the Annual Report for the Financial Year 2023-24 including the Notice convening the 45th Annual General Meeting (AGM) have been sent on **Wednesday**, **4th September**, **2024** only through Meeting (AGM) have been sent on Wednesday, 4th September, 2024 only through electronic mode to the Members of the Company whose email addresses are registered with the Company / Depository Participant(s) / Registrar & Share Transfer Agent as on Friday, 30th August, 2024 and is also available for download on the website of the Company www.incredibleindustries.co.in, website of Stock Exchanges i.e. BSE Limited, National Stock Exchange of India Limited and Calcutta Stock Exchange Limited at www.bseindia.com and www.cse-india.com respectively. In terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration). Rules, 2014 as amended from time to time and in

accordance with Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, members have been provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the 45th AGM using electronic voting system ('remote e-voting). The Company has engaged the services of Central Depositories Services (India) Limited ('CDSL') for providing facility for remote e-voting, participation in the 45th AGM through VC/OAVM and voting at the 45th AGM.

Information and instructions including details of User Id and password relating to e-voting have been sent to the members through e-mail. The manner of remote e-voting and voting at the 45th AGM by the Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their email addresses is provided in the Notice o

The e-voting portal of CDSL www.evotingindia.com will be open for voting from Tuesday 24th September, 2024 (09:00 a.m. IST) to Thursday, 26th September, 2024 (09:00 a.m. IST) to Thursday, 26th September, 2024 (09:00 p.m. IST). The remote e-voting module will be disabled by Central Depositories Services (India) Limited for voting thereafter. During this period, a person whose name is recorded in the Registrar of Members or in the Register of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date i.e. 20th September, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting at the 45th AGM.

Any person who becomes a Member of the Company after dispatch of the Notice of the Meeting and holding Shares as on cut-off date i.e. 20th September, 2024 may obtain the

Meeting and noting shares as on cut-on date i.e. **20th September**, **2024** may obtain the User Id and password in the manner as provided in the Notice of the 45th AGM.

Only those Members/Shareholders who will be present in the 45th AGM through VC/OAVM facility and have not cast their vote through remote e-voting are eligible to vote at the 45th AGM. However, Members who have voted through remote e-voting will be eligible to attend the 45th AGM. If a Member casts vote by both modes, then voting done through remote e-voting shall prevail and vote during 45th AGM shall be treated as invalid. Members will be able to attend the 45th AGM through VC/OAVM. Instruction for the Members for attending the ACM through VC/OAVM. Members for attending the AGM through VC/OAVM is provided in the Notice of the 45th

The results of e-voting will be placed by the Company on its website www.incredibleindustries.co.in within two working days of the 45th AGM and also communicated to the Stock Exchanges, where the Shares of the Company are listed. The resolutions proposed will be deemed to have been passed on the date of the 45t nnual General Meeting subject to receipt of the requisite number of votes in favour of the

Mr. Mohan Ram Goenka, Practicing Company Secretaries (Membership No.-FCS 4515) has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process. In case of any queries, you may refer the Frequently Asked Questions ("FAQs") and evoting user manual for Members available on the website www.evotingindia.com under the

nelp section or you may email to helpdesk.evoting@cdslindia.com For Incredible Industries Limited

Place : Kolkata Date : 04.09.2024

Bharat Agarwa Company Secretary

Shree Krishna Paper Mills & Industries Limited

CIN - L21012DL1972PLC279773

Registered Office: 4830/24, Prahlad Street, Ansari Road, Darya Ganj, New Delhi 110 002 E-mail: info@skpmil.com, Website: www.skpmil.com, Tel: 91-11-46263200

NOTICE TO THE MEMBERS OF 52ND ANNUAL GENERAL MEETING. **BOOK CLOSURE AND E-VOTING INFORMATION**

This is in continuation to our earlier communication dated September 02, 2024, whereby Members of Shree Krishna Paper Mills & Industries Limited ("the Company") were informed that in compliance with the provisions of the Companies Act, 2013 ("Act") and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015, ["SEBI Listing Regulations"] read with General Circular Nos, 14/2020 dated April 08, 2020 and 17/2020 dated April 13,2020, other related circulars including General Circular No. 09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), the Board of Directors decided to convene 52° Annual General Meeting ("AGM") of the Company on Monday, September 30, 2024 at 11:00 A.M. (IST) through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") facility, without the physical presence of Members at a common venue, to transact the business as set out in Notice of the 52nd AGM.

Notice of the 52nd AGM and Annual Report of the Company for the Financial Yea ended March 31, 2024 has been sent on Wednesday, September 04, 2024 through e-mail to those Members whose e-mail address were registered with the Company or Registrar and Share Transfer Agent ("RTA") or with their respective Depository Participants ("DP"), in accordance with the MCA Circulars read with SEBI Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 12, 2020, and other related Circulars, including circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 7, 2023. The same are available on Company's website (www.skpmil.com) and Stock Exchange website (www.bseindia.com)

In compliance with the provisions of Section 108 of the Act read with the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of SEBI (LODR) Regulations Secretarial Standard - 2 issued by the Institute of Company Secretaries of India and MCA Circulars. Members are provided with the facility to cast their vote electronically through remote e-voting (prior to AGM) and e-voting (during the AGM) services provided by Link Intime India Private Limited on all resolutions set forth in Notice of the 52nd AGM.

Remote e-voting shall commence on Friday, September 27, 2024 (9:00 A.M. IST) and end on Sunday, September 29, 2024 (5:00 P.M. IST). During this period. Members may cast their vote electronically. Thereafter, the remote e-voting module shall be disabled by Link Intime India Private Limited for voting.

Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also participate in the AGM through VC/OAVM facility but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM. Once the Member cast vote on a resolution, Member shall not be allowed to change it subsequently. Detailed instructions for remote e-voting, joining the AGM, registration of e-mail address, obtaining login details

and e-voting during the AGM are provided in Notice of the 52nd AGM. Mr. Manish Kumar Bansal (Advocate), partner of Globiz Legal, have been appointed as Scrutinizer by the Company to scrutinize the entire e-voting process in a fair and transparent manner.

The voting right of Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Monday, September 23, 2024 ("Cutoff date"). A person, whose name appears in the Register of Members or list of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off date shall only be entitled to join the AGM, avail the remote e-voting and e-voting facility during the AGM. A person who ceases to be a member as on Cut-off date should treat this Notice for information purposes

Any person, who acquire share(s) and become Member of the Company after the date of dispatch of Notice of the 52nd AGM and holding shares as on the Cut-off date, may obtain the Login ID and Password by following the instructions as mentioned in Notice of the 52nd AGM or sending a request at shamwant.kushwah@linkintime.co.in and instameet@linkintime.co.in. However, if a person is already registered with NSDL or Central Depository Services (India) Limited for remote e-voting, then existing User ID and Password can be used to cast their vote as per instructions provided in Notice of the 52nd AGM.

If you have not registered your e-mail address with the Company/RTA/DP, you may please

follow the below instructions: Holding

Place : New Delhi

Date: September 04, 2024

Physical Please send a request to Link Intime India Private, RTA at shamwant.kushwah@linkintime.co.in. and instameet@linkintime.co.in o to the Company at cs@skpmil.com providing your name, folio number, scanned copy of the share certificate (front and back) and self-attested scanned copy of PAN and Aadhar Card, for registering e-mail address.

Please contact your DP and register your e-mail address in your demail **Holding** account, as per the process advised by your DP.

SEBI has mandated furnishing of PAN, KYC details (i.e. Postal Address with PIN Code. email address, mobile number and bank account details) and nomination details by holders of securities in physical form. Any service request or complaint received from the Member will not be processed until the aforesaid details/documents are provided to RTA. Relevant details and prescribed forms in this regard are available on website of the Company at www.skpmil.com.

Further, pursuant to the provisions of Section 91 of the Act and Rules framed thereunde and Regulation 42 of SEBI (LODR) Regulations, the Register of Members and Share Transfer Book of the Company will remain closed from Tuesday, September 24, 2024 to Monday, September 30, 2024 (both days inclusive) for the purpose of the 52nd AGM.

The result of voting will be declared within 2 working days from the conclusion of AGM and results so declared along with the consolidated Scrutinizer's Report will be placed on the Company's website (<u>www.skpmil.com</u>) and Stock Exchanges website (<u>www.bsei</u>ndia.com).

In case of any queries or issues regarding e-voting, members may refer the frequently asked questions (FAQs) and Instavote e-voting manual available at https://instavote.linkintime.co.in under Help section or may contact Mr. shamwant kushwaha, Link Intime India Private Limited, Telephone No. 011-49411000, email ID: shamwant.kushwah@linkintime.co.in or Contact Mrs. Ritika Priyam, Company Secretary & Compliance Officer of the Company at the registered office on 011-46263200 or email at info@skpmil.com or cs@skpmil.com who will address the member's grievances connected. By Order of the Board of Directors

For Shree Krishna Paper Mills & Industries Ltd.

Ritika Privan Company Secretary Cum Compliance Office Mem No: A53502

FOR THE ATTENTION OF THE EQUITY SHAREHOLDERS OF FAZE THREE AUTOFAB LIMITED REMINDER FOR PARTICIPATION IN THE POST DELISTING EXIT OFFER CIN: L17120DN1997PLC000196

Registered Office: Plot No. 445, Waghdhara Village Road, Village Dadra, Dadra, UT of Dadra & Nagar Haveli and Daman & Diu - 396 193. Tel: 022 –43514444; Email: cs@fazethreeautofab.com; Website: www.fazethreeautofab.com;

his is with further reference to the notice issued by BSE Limited vide notice 20231031-16 dated October 31, 2023 ("BSE Final Delisting Approval") communicating that trading in the Equity Shares of the Faze Three Autofab Limited ("Company") (Scrip Code: 32459) will be discontinued with effect from Tuesday, November 7, 2023 ("BSE Date of Discontinuation of Trading") and the Company scrip will be delisted from BSE with effect from Wednesday, November 15, 2023 ("BSE Date of Delisting").

accordance with Regulation 26 of the Delisting Regulations, the Promoter/ Acquirer, Mr. Ajay Brijlal Anand, is providing the exi poportunity to the remaining public shareholders of the Company who did not or were not able to participate in the Reverse Book Building (**RBB**) process, or who tendered their Equity Shares in the RBB process above the Exit Price and are currently holding quity Shares in the Company ("Residual Public Shareholders"), to tender their Equity Shares for a period of one year from he Date of Delisting. Residual Public Shareholders can tender their Equity Shares to the Promoter/ Acquirer at the Exit Price of ₹ 65.00 per Equity Share from November 15, 2023 till November 14, 2024 (the "Exit Offer Period"), on the terms and subject to ne conditions set out in the Post Delisting Exit Offer Letter (the "Exit Offer Letter"). The Post Delisting Exit Offer Letter detailing the procedure of tendering the equity shares under the exit offer has been dispatched to all the Residual Public Shareholders of the Company, whose names appeared in the records of register of the Company and to the owners of Equity Shares whose names ppeared as beneficiaries on the records of the respective depositories (as the case may be) as on November 07, 2023. The Exit Offer Letter is also available on the website of the Company at https://www.fazethreeautofab.com/web/investor/1boardofdirectors.html under the investor section and also on the website of the Manager to the offer at https://keynoteindia.net/all-offer-documents/. In case f shareholders holding shares in demat form, you may note the PAN-AACCA4981F for creating beneficiary in your demat account

the shareholders have any query with regard to the Delisting Offer, they should consult the Manager to the Offer or the Registral the Offer as appearing below.

MANAGER TO THE OFFER KEYNOTE

KEYNOTE FINANCIAL SERVICES LIMITED The Ruby, 9th Floor, Senapati Bapat Marg, Dadar (W), Mumbai - 400 028 Contact Person: Mr. Sunu Thomas

Tel.: 91-22-6826 6000 E-mail: mbd@kevnoteindia.net Website: www.keynoteindia.ne SEBI Registration No.: INM000003606

REGISTRAR TO THE OFFER **LINK**Intime

LINK INTIME INDIA PRIVATE LIMITED

C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai 400 083, Maharashtra, India Contact Person: Ms. Pradnya Karanjekar Tel: +91 81081 14949 Email: faze3.delisting@linkintime.co.in ebsite: www.linkintime.co.in SEBI Registration Number.: INR000004058

Ajay Brijlal Anand

Date: September 04, 2024



NOTICE TO SHAREHOLDERS OF 39th ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the Thirty-Nineth Annual General Meeting ("AGM") of Himatsingka Seide Limited ("Company") will be held through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") on Friday, September 27, 2024 at 12:10 P.M. (IST), in compliance with applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder and Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circulars No. 09/2023 dated September 25, 2023 and 20/2020 dated May 5, 2020 and other circulars issued in this respect by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular") (collectively referred to as "relevant circulars"), without the physical presence of the members at common venue, to transact the business as set out in the Notice

In compliance with the relevant circulars, the Notice of AGM and the Annual Report 2023-24, will be sent only by email to all the members of the Company, whose email address are registered with the Company/ Depository Participant(s) as on Friday, August 30, 2024. The aforesaid documents will also be available on the Company's website at www.himatsingka.com, website of stock exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of Company's Registrar and Transfer Agent, KFin Technologies Limited "KFin/RTA") - evoting@kfintech.com.

Members holding shares in physical mode, who have not registered their email address with the Company/ RTA are requested to register the same by submitting duly filled in Form ISR-1 along with the supporting documents to KFin at einward.ris@kinfintech.com. Form ISR-1 can be downloaded from the Company's website at www.himatsingka.com as well as from the KFin website at https://ris.kfintech.com/ Members holding shares in Dematerialized form are requested to register/ update their email address with their Depositary Participants

The Company has engaged the services of KFin for e-voting facility. The remote e-Voting period commences on Monday, September 23, 2024 at 9:00 a.m. (IST) and ends on Thursday, September 26, 2024 at 5:00 p.m. (IST).

Manner of Casting Vote(s) through e-voting.

- a) Member will have opportunities to cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through e-voting.
- b) The manner of remote e-voting by the members holding shares in dematerialized mode or physical mode and for members who have not registered their e-mail address will be provided in the Notice of AGM.
- c) The facilities for e-voting will also be made available during the AGM for those, who have not cast their vote(s) by remote e-voting.
- d) The login credentials for casting votes through e-voting shall be made available to the members through e-mail. Members who do not receive e-mail or who e-mail addresses are not registered with the Company/KFin/Depository Participant(s), may generate login credentials by following instruction given in the Notes to Notice of AGM.

In case of any queries/grievances, you may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting User Manual available at the 'download' section of https://evoting.kfintech.com or call KFin on 1800 309 4001 (toll free).

Members may note that the Board, at its meeting held on May 23, 2024, has recommended a final dividend of Rs. 0.25/- (5%) per equity share for the financial year ended March 31, 2024. Record Date for the purpose of determining the members eligible to receive final dividend for the year ended March 31, 2024 is Friday, September 20, 2024. The dividend, if declared at the AGM, will be paid/credited/dispatched within a period of 30 days from the date of declaration. The Register of Members and Share Transfer books of the Company shall remain closed from Saturday, September 21, 2024 to Friday, September 27, 2024

SEBI vide its circular mandated that the security holders (holding securities in physical form), whose folio(s) are not updated with the KYC details shall be eligible for dividend payment in respect of such folios, only through electronic mode with effect from April 01, 2024.

Manner of registering mandate for receiving Dividend directly in Bank Account.

To avoid delay in receiving dividends, members are requested to update their KYC including Permanent Account Number, Choice of Nomination, Contact Details (Postal Address, Mobile Number and E-Mail), Bank Account Details, Specimen Signature. etc. with their Depositary Participants (shares in Dematerialized form) and with KFin by sending hard copies which should be self-attested and dated or through electronic mode, provided that they are sent through E-mail id of the holder registered with KFin and all documents should be electronically/digitally signed by the members and in case of joint holders, by first joint holder or through web- portal of KFin- https://ris.kfintech.com. Form ISR-1 for updation of KYC details. Form ISR-2 for banker attestation of signature and Form SH-13 for updation of Nomination or ISR-3 for "Opt-out of the Nomination can be accessed on website of KFin at https://ris.kfintech.com/clientservices/isc/isrforms.aspx and on the website of the company at https://www.himatsingka.com/investors/shareholder-information?tab=dividend tab

Pursuant to Income Tax Act, 1961 as amended by Finance Act 2020, the Company is required to deduct Tax at Source (TDS) from dividend paid to members at the prescribed rates. The withholding tax rate would vary depending on the residential status of the shareholder and the documents submitted by them and accepted by the Company. Members are requested to update the details of their residential status, PAN & category as per Income Tax Act, 1961 at by email to KFin and depositories (in case of shares held in demat mode).

For Himatsingka Seide Limited

Bindu D. Company Secretary & Compliance Officer M. No.: A23290

Himatsingka Seide Limited

Date: September 04, 2024

Place : Bengaluru

Registered Office: 10/24 Kumarakrupa Road, High Grounds, Bengaluru - 560 001

Phone: +91-80-42578000 Fax: +91-80-4147 9384

Email: investors@himatsingka.com **Website:** www.himatsingka.com CIN: L17112KA1985PLC006647

INSPIRED EXCELLENCE



CHENNAI SUPER KINGS CRICKET LIMITED CIN: U74900TN2014PLC098517 Registered Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. Phone: 044 - 2852 1451

Website: www.chennaisuperkings.com E-Mail ID: investor@chennaisuperkings.com

NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the Tenth Annual General Meeting (AGM) of the Members of Chennai Super Kings Cricket Limited will be held on Friday, the 27th September 2024 at 10.20 A.M. [Indian Standard Time (IST)] through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 and 09/2023 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020,13th January 2021, 5th May 2022, 28th December 2022 and 25th September 2023 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') allowing the Companies to conduct the AGM through VC/OAVM, to transact the Ordinary and Special Businesses as set out in the Notice dated 29th August, 2024. The Notice of 10th AGM along with the Explanatory Statement and the Annual Report 2024 have been sent by email on 04.09.2024 to those members who have registered their email addresses with the Company / Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants and no physical / hard copy of the same will be sent by the Company. Members may please note that the said documents are also available on the Company's website at www.chennaisuperkings.com and on the website of Central Depository Services (India) Limited (CDSL) at www.evotingindia.com, from where the said documents can be accessed / downloaded. The Link for accessing the Company's Annual Report 2024 is : https://www.chennaisuperkings.com/assets/images/investor/CHENNAI_SUPER_ KINGS_CRICKET_LIMITED_ANNUAL_REPORT_2024.pdf

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and the MCA Circulars, the Company is pleased to provide to nembers the facility to cast their vote on resolutions proposed to be considered at the Tenth Annual General Meeting, by electronic means and the items of business may be transacted through the facility of remote e-voting and e-voting during the AGM provided by CDSL. The voting rights of shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the out-off date i.e. 20.09.2024. The remote e-voting period commences on 24.09.2024 (9:00 A.M. (IST)) and ends on 26.09.2024 (5:00 P.M. (IST)). During this period, shareholders of the Company holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e. 20.09.2024, may cast their vote by Remote e-voting. The Remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently.

The members who have cast their vote by Remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM.

Only those shareholders, who are present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through Remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting

Members who have not registered their e-mail IDs with the Company / RTA / Depository Participants (DPs) can cast their vote through remote e-voting or through the e-voting during the AGM in virtual mode as per the procedures detailed in Note No. 17 of the Notice of the 10th AGM.

The detailed procedures for Remote e-voting (prior to AGM), participating in the meeting through VC/OAVM and e-voting during AGM are explained in Note No.17 of the Notice of 10th AGM and is also available on the website of the Company at www.chennaisuperkings.com.

For any information or any query on Remote e-voting and e-voting during AGM, Members may refer to the instructions mentioned under Note No.17 of the Notice of the 10th AGM sent by email or contact Mr.R.Kalyanaraman, Dy. General Manager, Integrated Registry Management Services Private Limited (RTA), Tel No.: 044-28140801 to 28140803; email: corpserv@integratedindia.in or contact Mr.Rakesh Dalvi, Toll free No : 1800-22-55-33, email : helpdesk.evoting@cdslindia.com or Mr.S.Sriram, Tel.: +91 9941907071, email: investor@chennaisuperkings.com by mentioning their DP and Client ID / Folio No.

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after forwarding the notice and holding shares as of the cut-off date i.e. 20.09.2024, may obtain the login ID and password by sending an email to investor@chennaisuperkings.com or corpserv@integratedindia.in or helpdesk.evoting@cdslindia.com by mentioning their DP ID and Client ID. However, if you are already registered for e-voting, then you can use your existing user ID and password to login and cast your vote. If you are unable to retrieve or have not received the "Initial password" or have forgotten your password, please refer to the instructions for Remote e-voting and e-voting during the AGM provided in Note No.17 of the Notice of AGM. Members can also use the OTP (One Time Password) based login for casting the votes on the e-voting system of CDSL.

A person, whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to attend the AGM through VC / OAVM and avail the facility of Remote e-voting or e-voting during the AGM.

Smt.P.R.Sudha, Practicing Company Secretary (C.P.No.4468), has been appointed as the Scrutinizer to scrutinize the process of Remote e-voting and e-voting during AGM in a fair and transparent manner. The Scrutinizer shall submit her report to the Chairman not later than three days from the conclusion of the AGM and the Chairman or a person authorized by him in writing will declare the result forthwith. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the websites of the Company and CDSL forthwith.

Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Rules made thereunder that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 21.09.2024 to 27.09.2024 (both days inclusive) for the purpose of AGM.

Members may please note that as the AGM is being conducted through Virtual Mode i.e. VC/OAVM, the facility for appointment of proxies by the members will not be available for the Tenth Annual General Meeting. The attendance of Members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

> For Chennai Super Kings Cricket Limited K.S.Viswanathan Wholetime Director



Place: Chennai

Date: 04.09.2024

ARSS INFRASTRUCTURE PROJECTS LIMITED

Registered Office: Plot No.: 38, Sector-A, Zone-D, Mancheswar Industrial Estate, Bhubaneswar-751010, Odisha, India, CIN: L14103OR2000PLC006230, Tel No.: +91-0674-2602763, E-mail: cs@arssgroup.in, Website: www.arssgroup.in

NOTICE OF THE 24™ ANNUAL GENERAL MEETING OF THE COMPANY TO BE CONVENED THROUGH VIDEO CONFERENCING(VC) OR OTHER AUDIO VISUAL MEANS (OAVM), BOOK CLOSURE, RECORD DATE AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that 24th Annual General Meeting of ARSS Infrastructure Projects Limited ("the Company") will be held through Video Conference (VC)/Other Audio Visual Means (OAVM) on Saturday 28th September, 2024 at 11.00 A.M. (IST), in compliance with all the provisions of Companies Act, 2013 and Rules made there under and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General circular dated December 28, 2022, read together with its General Circulars No(s). 14/2020 dated April 8, 2020, 17/2020 April 13, 2020, 20/2020 May 5, 2020, and subsequent circulars issued in this regard, the latest being General Circular No.: 09/2023 dated September 25, 2023 (collectively referred to as "MCA Circulars"), permitted convening the Annual General Meeting ("AGM" / "Meeting") through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM") without physical presence of the members at a common venue. Further, Securities and Exchange Board of India ('SEBI'), vide its Circulars dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 5, 2023 and subsequent circulars issued in this regard, the latest being, SEBI/HO/DDHS/P/CIR/2023/0164 dated October 6, 2023 and SEBI/HO/CFD-PoD-2/P/CIR/2023/167 dated Octobe 7, 2023 ('SEBI Circulars') and other applicable circulars issued in this regard, have provided relaxations from compliance with certain provisions of the SEBI Listing Regulations, inter-alia allowed the companies to hold AGM through video conference or other audio visual means ("VC/OAVM") upto 30th September 2024. In compliance with the applicable provisions of the Act, SEBI Listing Regulations and MCA Circulars, to transact business set out in the Notice calling the 24th AGM dated 10th August, 2024.

Members are hereby informed that in compliance with the relevant circulars, the Notice of the AGM and the Annual Report for the FY 2023-24 has sent electronically on 3rd September, 2024 to all the Members of the Company whose email address are ered with the Company/Registrars and Transfer Agent/Depository Participant(s).

The Resolutions covered in the Notice of the 24th AGM will be transacted through remote e-voting (facility to cast vote from a place other than the venue of the AGM) in terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, the Secretarial Standard on General Meetings ('SS-2') issued by The Institute of Company Secretarie of India read with other applicable circulars issued by MCA / SEBI, each as amended from time to time, the Company is providing to its Members the facility of remote e-Voting before the AGM as well as during the AGM in respect of the business to be transacted as mentioned in the Notice. National Securities Depository Limited ('NSDL') has been engaged by the Company for providing the e voting platform. The e-voting facility will also be available at the AGM and members, who have not cast their votes by remote e-voting and are otherwise not barred from doing so, will be able to vote at the AGM. Members, whose names are recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners

maintained by the Depositories as on the cut-off date i.e. Saturday 21st September, 2024 will be entitled to cast their votes eithe by remote e-voting or through e-voting at the AGM. A person who is not a Member as on the cut-off date should accordingly treat the Notice of the AGM for information purposes only. Persons becoming Members of the Company after dispatch of the Notice of the AGM but on or before the cut-off date may write to NSDL at evoting@nsdl.co.in or investor@bioshareonline.com requesting for user ID and password for remote e-voting. Members already registered with NSDL for remote e-voting can however use their existing user ID and password for this purpose. The period for remote e-voting starts at 09:00 a.m. on Wednesday, the 25th September, 2024 and ends at 05:00 p.m. on

Friday, the 27th September, 2024, thereafter the remote e-voting will be blocked by NSDL. Further, once the vote on a resolution is cast by the member, the same shall not be allowed to be changed subsequently. Members who have casted their votes by remote evoting may attend the meeting but will not be entitled to cast their votes at the meeting once again.

In case of any query / grievance with respect to Remote E-voting, members may refer to the Frequently Asked Questions (FAQs) for Shareholders and Remote E-voting User Manual for Shareholders available under the Download NSDL's e-voting website or contact: Mr. Amit Vishal, AVP / Ms. Pallavi Mhatre, Sr. Manager, NSDL, Trade World, "A" Wing, 4th Floor, Kamala Mills Compound

Lower Parel, Mumbai 400 013 at 022-24994360/ 022-24994545 or at E-mail ID: evoting@nsdl.co.in

Mr. Prakash Chhajer, Company Secretary, ARSS Infrastructure Projects Limited, Plot-38, Sector-A, Zone-D, Mancheswa Industrial Estate, Bhubaneswar-751010 at telephone nos. 0674-2602763 or e-mail at cs@arssgroup.in The company has appointed Mr. Jyotirmoy Mishra (Membership No. FCS -6556 & CP No. 6022) of M/s Sunita Jyotirmoy 8

Associates, Practicing Company Secretaries, Bhubaneswar as the Scrutinizer to scrutinize the remote e-voting process as well as voting at the Annual General Meeting in a fair and transparent manner The Results of voting will be declared within 48 hours from the conclusion of the 24th AGM. The declared Results alongwith the

Scrutinizer's Report will be available forthwith on the Company's corporate website www.arssgroup.in and on NSDL's e-voting website. Such Results will also be forwarded by the Company to the National Stock Exchange of India Limited (NSE) and BSE Limited (BSE) As per the SEBI Circular, no physical copies of the Notice of the AGM and Annual Report will be sent to Members, unless any

Member has requested for a Physical copy of the same. Members who have not registered their e-mail addresses are requested to follow the process mentioned below, for registering their e-mail addresses to receive the Notice of AGM and Integrated Report electronically and to receive login ID and password for e-Voting:

For members who hold shares in demat mode: Visit the link https://bigshareonline.com//InvestorRegistration.aspx

Enter the DP ID & Client ID. PAN details and captcha code

System will verify the Client ID and PAN details. On successful verification, system will allow you to enter your e-mail address and mobile number

Enter your e-mail address and mobile number

The system will then confirm the e-mail address for the limited purpose of servicing the Notice of this AGM along with the Annua Report 2023-24.

Members holding shares in dematerialized mode are however requested to register/ update their e-mail address with the relevant

Depository Participants(s) for permanent registration

For members who hold shares in physical mode:

Visit the link https://bigshareonline.com//InvestorRegistration.aspx Enter the physical Folio Number, PAN details and captcha code

In the event the PAN details are not available on record, member to enter one of the share certificate's number.

System will verify the Folio Number and PAN details or the share certificate number.

On successful verification, system will allow you to enter your e-mail address and mobile number

Enter your e-mail address and mobile number.

If PAN details are not available, the system will prompt the member to upload a self-attested copy of the PAN card. The system will then confirm the e-mail address for the purpose of servicing the Notice of this AGM along with the Annual Report **Book Closure:** Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and applicable regulation of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations,

2015, that the Register of Members & Share Transfer Books of the Company will remain closed from Saturday, the 21st September, 2024 to Saturday, the 28th September, 2024 (both days inclusive) for the purpose of 24th AGM of the Company for the financial year ended March 31, 2024. The Notice of the 24th AGM and Annual Report for the Financial Year 2023-24 are available on the Company's corporate website (www.arssgroup.in), NSDL's e-voting website (www.evoting.nsdl.com) and on the websites of NSE (www.nseindia.com)

> By Order of the Board/Resolution Professional For ARSS Infrastructure Projects Ltd. Sd/- (Prakash Chhajer)

Date : 04.09.2024

and BSE (www.bseindia.com).

(Company Secretary & Compliance Officer) (FCS - 8473)

சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு, செப்.4: திருப்போ ரூரை அடுத்த கேளம்பாக்கம் செம்மஞ்சேரி இசிஆர் சாலை யில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் அதில் பயணம் செய்த 4 இளை ஞர்கள் உயிரிழந்தனர்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இசி ஆர் சாலையில் செம்மஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே புதன் கிழமை அதிகாலை பழுதான சரக்கு வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னால் 50 மீ. இடைவெளி யில் இரும்புத் தடுப்பு வைக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார் இரும்பு தடுப்பில் உரசி கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரம் நின்று கொண்டிருந்த



சரக்கு வாகனம் மீது மோதியதில் நொறுங்கிய கார்.

சரக்கு வாகனத்தின் பின்பக்க பகு தியில் மோதியதில் கார் அப்பளம் போல்நொறுங்கியது. இந்தவிபத் தில் காரில் பயணித்த 4 இளைஞர் களும் உடல் நசுங்கி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த

கேளம்பாக்கம் போலீஸார், பள் ளிக்கரணை போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார், சி<u>று</u> சேரி தீயணைப்பு துறையினர், காரில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.





விபத்தில் உயிரிழந்தவர்கள்

சுமார் 30 நிமிஷங்களுக்குமேலாக காரின் பாகங்களை அறுத்து எடுத்து சடலங்களை மீட்டனர். குரோம்பேட்டை அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து பள் ளிக்கரணை போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்தனர்.விசா ரணையில், காரில் பயணம் செய் தவர்கள் சென்னை ராயப்பேட் டையைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் முகமது (19), அஸ்லூப் (முகமது (22), இப்ராஹிம் (22), முகமது அசிக் (23) என்பது தெரி யவந்தது. இவர்கள் அனைவரும் சென்னை பர்மா பஜாரில் கைப் பேசி, சிசிடிவி கேமார விற்பனை

ക്കെക്ഷ് ചെ<u>ള്</u>ച്ചണ്ണതர്.

இதில், முகமது ஆசிக் மலேசி யாவில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை வந்தடைந்துள்ளார். நண்பர்*க*ளுடன் மேற்கண்ட சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு இசிஆர், சாலை பகு திகளை சுற்றி பார்க்க சென்றனர். காரை இப்ராஹிம் ஓட்டியுள் ளார். பின், சென்னைக்கு மீண் டும் சென்றபோது விபத்து நேரிட்

சரக்கு வாகன ஓட்டுநர் ரங்க நாதன் (55), என்பவரிடம் போலீ ஸார் விசாரணை செய்தனர். சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, கார் என்ன வேகத்தில் வந்தது, எதற்காக சாலை ஒரத்தில் நின்ற வாகனம் மீது மோதியது. மது அருந்தி இருந்தார்களா என வும் விசாரித்து வருகின்றனர்.

'வந்தே பாரத்' ரயில் நேரம் மாற்றம்

சென்னை, **செப்**. 4: ഥച്ചതെന്ധിരി ருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய் திக் குறிப்பு:

பெங்க மதுரையிலிருந்து ளூரு செல்லும் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு பகல் 12.50 மணிக்கு சென்ற டையும். இந்த நிலையில் வியா ழக்கிழமை (செப்.5) முதல் 20 நிமிஷம் முன்னதாக அதாவது 12.30 மணிக்கு கிருஷ்ணராஜபு ரம் சென்றடையும். அதுபோல் பெங்களூரிலிருந்து மதுரை செல்லும் வந்தே பாரத் ரயில் செப்.15-ஆம் தேதி முதல் 12 நிமிஷம் முன்னதாக அதாவது 1.43 மணிக்கு கிருஷ்ணராஜபு ரம் வந்தடையும் எனத் தெரிவிக் கப்பட்டது.

சென்னையில் முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்

சென்னை, **செப். 4**: சென்னை திருவல்லிக்கேணி ஒமந்தூ ரார் அரசு மருத்துவக் கல் லூரி விடுதியில், முதுநிலை மருத்துவ மாணவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசா ரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர்மாவட்டம்,ஏழா யிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (29). இவர், திருவல்லிக்கேணி ஓமந் தூரார் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை வளா கத்தில் உள்ள மாணவர் விடு தியில் தங்கி, சென்னை மருத் துவக் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவ ரும் நெல்லை மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாரி முத்து என்ற மாணவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

வழக்கம்போல் மாரிமுத்து கல்லூரி வகுப்புகளை முடித் துவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு செவ்வாய்க் கிழமை இரவு வந்துள்ளார்.

அப்போது அறையின் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் அரவிந்த் தூங்கி இருக்கலாம் என நினைத்து மாரிமுத்து தனது அறைக்கு எதிரே உள்ள கௌரவ் என்ற மாணவரின் அறைக்கு சென்று தூங்கியுள்

புதன்கிழமை காலை மீண் டும் அறை கதவை மாரிமுத்து தட்டினார். அப்போதும் அர சந்தேகமடைந்த மாரிமுத்து, விடுதியில் உள்ள கனது நண் பர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அரவிந்த்

படுக்கையில் இறந்து கிடந்

விஷ ஊசி செலுத்தி தற் கொலை: அரவிந்த் வலது கையில் கயிறு கட்டப்பட்டு, மற்றொரு முனை கட்டிலில் கட்டப்பட்டிருந்தது. அதன ருகில் ஊசி (சிரிஞ்ச்) ஒன்றும் கிடந்துள்ளது. இதனால், அர விந்த் விஷ ஊசி செலுத்தி தற் கொலை செய்து கொண்டுள் ளது மாணவர்களுக்கு தெரிய

திருவல்லிக்கேணி போலீ ஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரவிந்த் சட லத்தை உடல்கூறு ஆய்வுக் காக ஓமந்தூரார் அரசு பன் விந்த் கதவை திறக்காததால் னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீ ஸாரின் முதல் கட்ட விசார ணையில், அரவிந்த் சில நாள்க ளாக மன உளைச்சலில் இருந் தது தெரியவந்துள்ளது.

சேலம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

சேலம், செப். 4: சேலம், வீராணம் அருகே உள்ள குப்பனூர், வெள்ளை யம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை காலை பட்டாசு ஆலையில் வெடிவி பத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந் தார்; இருவர் பலத்த காயமடைந்த

சேலம், வீராணம் அருகே உள்ள குப்பனூர், வெள்ளையம்பட்டி கிரா மத்தில் மாநகர காவல் அணையரின் அனுமதி பெற்று பட்டாசு தயாரிக் கும் ஆலை இயங்கி வருகிறது. சேலம், சுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்குச் சொந் தமான இந்தப் பட்டாசு ஆலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட் டிருந்தனர். காலை 9.30 மணியள மூட்டைகளை வாகனத்தில் இருந்து சிவகாசியைச் சேர்ந்த ஜெயராமன் முதல்வர் உத்தரவிட்டார்.

ான்று தெரிவிக்கப்படுகிறது.

CUB



சேலம், வீராணம் அருகே உள்ள குப்பனூர், வெள்ளையம்பட்டி கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் தரைமட்டமான பட்டாசுக் கிடங்கு.

வில் ஆலைக்கு வந்த பட்டாசு மருந்து

கண்காணிப்புப் பொறியாளர் (நெ),

கீழே இறக்கிவைத்து ஆலையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத் துக்கு மூட்டைகளை தொழிலாளர் கள் கொண்டு சென்றனர். அப்போது மருந்து மூட்டையில் உராய்வு ஏற் பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கியவர்களை சக பணியாளர்கள் மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வீராணம் போலீஸாரும், வாழப்பாடி தீய ணைப்புத் துறையினரும் விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த னர்.

தீ விபத்தில் பலத்த காயமடைந்த

என்று தெரிவிக்கப்படுகிறது.

(55), சின்னனூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் (34), முத்துராஜா (47) ஆகிய மூன்று பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். வழியில் ஜெயராமன் உயிரி ழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வா் நிவாரணம் அறிவிப்பு இந்த விபத்தில் உயிரிழந்த, பலத்த குடும்பத்தினருக்கு காயமடை**ந்**த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட் சமும், காயமடைந்த இருவருக்கும் தலா ரு. ஒரு லட்சமும் வழங்கவும்

கண்காணிப்புப் பொறியாளா் (நெ), நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் வட்டம், திருநெல்வேலி

காலமானார் ஆழ்வார்குறிச்சி

சாவடி ஆ.சி.பொன்னையா அம்பாசமுத்திரம், செப். 4:



ஆழ்வார் குறிச்சி திரு வள் ளு வர்க் கழக முன் ன ா ள் தலை வர் ஆயான்

ஆ.சி.பொன் சாவடி னையா (96) வயது முதிர்வு காரணமாக செவ்வாய்க்கி

ழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடைபெற் றது. இவர் 20 ஆண்டுகள் ஆழ்வார்குறிச்சி திருவள் ளுவர் கழகத் தலைவரா கப் பதவி வகித்தார். ஆழ் வார்குறிச்சி பேரூராட்சித் தலைவர், கூட்டுறவு சங் கத் தலைவர், அம்பாசமுத் திரம் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர், பரம கல் யாணி கூட்டுறவு சங்க நிறு வனர்-தலைவர், திமுக மாவட்ட பிரதிநிதி, திமுக விவசாயிகள் சங்கத் தலை வர், ஆழ்வார்குறிச்சிநூலக வாசகர் வட்டத் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித் துள்ளார். அத்ரி மகரிஷி அறக்கட்டளை அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலை யில் கடனாநதி அணைக்கு மேல் அமைந்துள்ள அத்ரி மகரிஷி கோயில் புனர மைப்புப் பணிகளை மேற் இவரது கொண்டார். மனைவி நெல்லை வடிவு 2017ஆம் ஆண்டில் கால

இவருக்கு சாவடி பொன். சிதம்பரம், சாவடி பொன். சம்பந்தம், சாவடி பொன். தங்கவேல் ஆகிய மகன்க ளும், முன்று மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 9442405824, 99940 82707, 99526 93312.

மாகிவிட்டார்.

CHANGE OF NAME

My son, G.Aswath, Son of Thiru. D.Gobinath, born on 29th August 2009, (Native District - Bangalore Karnataka), residing at No. 56, P.T. Rajan Road, Samatharmapuram, Theni 625 531, Shall henceforth be known as GARVINDKIRAN.

MOHANAPRIYA P.

Theni. 6th February 2017

நேஷனல் ஃபெர்ட்டிலைசர்ஸ் லிமிட்டெட் (ஓர் இந்திய அரசு நிறுவனம்) மண்டல சந்தைப்படுத்துதல் அலுவகம்: ஹைதராபாத். - #3-6-666, பர்வாலே சாம்பர்ஸ், தெரு எண். 10, ஹிமாயத் நகர், ஹைதராபாத்-500029 டெண்டர் வரவேற்பு அறிவிக்கை

கட்டுகை எண் : NFL/ZO/HYD/ABD/PDMTPT/2024-25/1-3 நாள்: 05.09.2024 பாகல்கோட், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஈ.ஐ.டி பாரி (இந்தியா) லிட் நிறுவனத்திடம் இருந்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் பல்வேறு இடங்களுக்கு PDM போக்குவரத்துக்கான போக்குவரத்து ஒப்பந்ததாரரை நியமிப்பதற்கு E-டெண்டரை NFL வரவேற்கிறது. ஒவ்வொரு பகுதிக்குமான டெண்டர் விபரங்களை பின்வரும் இணையத்தளங்களில் பார்வையிடலாம் மற்றும் பதிவிறக்கலாம்: www.nationalfertilizers.com (முதன்மைப்பக்கம்) மற்றும் அல்லது : https://gem.gov.in

மாநிலம்	PDM தயாரிப்பு இடம்	கடைசி நாள்
கர்நாடகம்	பாகல்கோட்	25.09.2024 (15.00 மணி)
தமிழ்நாடு	கடலூர் மற்றும் சிவகங்கை	25.09.2024 (15.00 மணி)
திருத்தம் / கூடுத	ல் சேர்க்கை ஏதேனும் இருந்தால் அ	து NFL&GEM இணையத்தளங்களில்
மட்டுமே வெளியி၊		

ஏதேனும் அல்லது அனைத்து டெண்டர்களை ஏற்கும் / மறுக்கும் உரிமையை NFL தன்னகத்தே வைத்துள்ளது

மண்டல மேலாளர் (சந்தைப்படுத்துதல்)

⋈DBS

ஏல அறிவிப்பு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் தங்க நகைக் கடன் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்பட்ட பல நினைவூட்டல் அறிவிப்புகள், வங்கியில் பதிவ செய்யப்பட்ட அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று இதன் மூலம்

13.09.2024 அன்று அல்லது அதற்கு முன் முழு கடன் தொகை செலுத்தப்படாவிட்டால், வாடிக்கையாளர்களின் பிணையங்கள் 13.09.2024 அன்று காலை 11.00 மணி அல்லது அதற்குப் பிறகு வேறு எந்த வசதியான தேதியிலும், மறு அறிவிப்ட இல்லாமல் மற்றும் வங்கியின் முழுமையான விருப்பத்தின் பேரில் வங்கியால் போது ஏலத்தில், வங்கி வளாகத்தில் அல்லது https://egold.auctiontiger.net என்ற மின்–எல களம் மூலம் விற்கப்படும்.

என்ற பண் 900 தள்படுமை வற்பட்டும்.					
குறிப்பு#	வாடிக்கையாளர் பெயர்	கிளை பெயர்	மொத்த எடை	நிகர எடை	
54431699	ஜெனிதா	C.புதுப்பட்டி	37.20	35.90	
54431796	அயூப்கான்.A	C.புதுப்பட்டி	8.00	7.20	
36837514	ஃபாஹிமா பேகம் சையது முகமது	காரைக்குடி	82.00	76.10	
44932264	முத்து கார்த்திக் அண்ணாமலை	மேலூர்	13.30	12.00	
53233476	சந்திரகலா ராஜேந்திரன்	பழனி	31.50	30.00	
இடம் : ெ	இடம் : சென்னை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி				
நாள் : 03	நாள் : 03.09.2024 DBS வங்கி இந்தியா லியிடெட்				
*DBS வங்கி g	*DBS வங்கி இந்தியா லிமிடெட், சிங்கப்புரின் DBS வங்கி லிமிடெட் நிறுவனத்தில் முமு உரிமத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகும்.				

jan ing	கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்
100	வத்தலகுண்டு கிளை: 5/1, 1வது தளம், அனு டவர்ஸ்,
Can Fin Homes Ltd.	மதுரை பிரதான சாலை, வத்தலகுண்டு - 624 202
DECEMBER OF STREET	பதிவு அலுவலகம்: எனர்.29/1, ஸ்ரீ M.N. கிருஷ்ணா ராவ் சாலை,
	பசவன்குடி, பெங்களூரு-560004 Email: Batlagundu@canfinhomes.com
	Tele: 04543-265057 / 76250 79251 CIN: L85110KA1987PLC008699

அசையா சொத்துக்கள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு பிற்சேர்க்கை – IV-A (விதி 9(1)-ஐ பார்க்க) கடனீட்டு சொத்துக்களை ரொக்கமாக்குதல், நிதிச்சொத்துக்களை சீரமைத்தல், கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை ஆமலாக்கச் சட்டம் 2002 மற்றும் கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002 விதி 9 (1) -ன் கீழ் அசையா

சொத்துக்கு தக்கான விற்பனை அறிவிப்பு

இதன் மூலம் குறிப்பாக கடன்தாரர்கள் மற்றும் ஜாமீன்தாரர்கள் மற்றும் பொதுவாக பொதுகமக்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கடன்தாரர்களான திரு.அலாவுதீன் என்கிற மிதுன் நா/பெ.வேட்.கீநா மற்றும் திருமதி.ச**ஜிலி** தா/பெ.லேட்.கீதா (கடன்தாரர்கள்) மற்றும் அனைத்து சட்டப்பூர்வ வாரிகதாரர்கள் ஆகியோர்கள் கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்-க்கு செலுக்க வேண்டிய 04.09,2024 ஆன்று வரை உள்ள கடன் பாக்கி தொகையான ரூ.21,74,707/-(ருபாய் இருபத்து ஒரு லட்சத்து எழுபத்து நான்காயிரத்து எழுநூற்று ஏழு மட்டும்) மேலும் வட்டி மற்றும் அதற்குண்டான பிற கட்டணங்கள் சேர்த்து வசூலிப்பதற்காக அடமாளம் வைக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிட்டுள்ள அசையா சொத்தினை கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட், வத்தலகுண்டு கிளையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி அசல் கவாதீனம் எடுத்து அலற்றை "எங்கு உள்ளதோ அங்கு அப்படியே, எப்படி உள்ளதோ அப்படியே மற்றும் எப்படியிருந்தாலும் அப்படியே" என்ற அடிப்படையில் 25.09.2024 அன்று விற்கப்படும். குறைந்தப்பட்ச விலை: கு.22,40,000/- (சூபாப் இருபத்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) மற்றும் முன் வைப்பு தொகை: ரூ.2,24,000/- (ரூபாய் இரண்டு வட்சத்து இருபத்து நான்காயிரம் மட்டும்).

அசையா சொத்தின் விவரம் :

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு பதிவு மாவட்டம், அலங்காநல்லூர் துணை பதிவு மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கல்லணை கிராமம், அபன் புஞ்சை மறுசர்வே எண் 20/2-ன் படி 86 சென்ட் உட் பிரிவின் படி மறுசர்வே எனர்.20/2B-ன் படி 28 சென்ட் பரப்பளவு நிலம். இதில் மத்திய பகுதியில் உள்ள 5 சென்ட் குடியிருப்பு மனை மற்றும் அங்கு கட்டப்பட்டுள்ள 15 வருட பழைய குடியிருப்பு கட்டிடம். அளவுகள் : கிழக்கு பேற்காக இருபுறமும்: 32 அடி, தெற்கு வடக்காக இருபுறமும்: 21 அடி, மொத்தம்: 672 சதூ அடி. கதவு எண்.3-3/20 மற்றும் வரி மதிப்பீடு எண்.317 மற்றும் சர்வே எண்.20/2B1 எல்லைகள்; வடக்கில்: ராக வகையராக்களுக்கு சொந்துமான வீடு மற்றும் காலி நிலம், கிழக்கில்: தெற்கு வடக்கான தெரு, தெற்கில்: பாண்டி அவர்களுக்கு சொந்தமான காலி நிலம், மேற்கில்: ரவி அவர்களின் வீடு. வில்லங்கங்கள் : எதுவும் இல்லை,

விற்பளையின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள https://www.canfinhomes.com/SearchAuction.aspx என்ற இணைப்பில் பார்வைபிடவும்.

влей: 05.09.2024 இடம்: வத்தலகுண்டு

அதிகாரப்பூர்வ அதிகாரி கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்

செ.ம.தொ.இ/3489/ஒப்பந்தப்புள்ளி/2024 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் வட்டம், சேலம்–7 சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்

தமிழ்நாடு அரசு

நெடுஞ்சாலைத் துறை

நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் வட்டம், சேலம்-7

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண்: 13 / 2024–2025 / முவஅ / நாள் : 29.08.2024

தமிழ்நாடு ஆளுநருக்காகவும், <u>ஆளுந</u>ரின் சார்பாகவும் கண்காணிப்புப் பொறியாளர் (நெ), நபார்டு ம<u>ற்ற</u>ும் கிராமச்

சாலைகள் வட்டம், சேலம் அவர்களால் RIDF XXX - 2024-2025 - ஊராட்சி ஒன்றிய / ஊராட்சி சாலைகளை மாவட்ட

இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் பணிகளின் கீழ், சேலம் (நெ), நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தைச் சார்ந்த 1 சாலைப்பணி மற்றும் கோவை (நெ), நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தைச் சார்ந்த சாலைப்பணி ஆகிய பணிகளுக்கு இணையதள் வழியில் மட்டுமே இருஉறைகள் முறையில் சதவீத ஒப்பந்தப்புள்ளிகள் 23.09.2024 **அன்று 15.00 மணி** (இணையதள கடிகாரத்தின்படி) வரை வரவேற்கப்படுகிறது.

பணிகளின் விவரம், தோராய மதிப்பு, முன்வைப்புத் தொகை, ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் அனைத்து இதர

விவரங்களை https://tntenders.gov.in என்ற அரசு இணையதளத்தில் 06.09.2024 முதல் தெரிந்துக் கொள்ளலாம்

ஏதேனும் திருத்தங்கள் / மாறுதல்கள் இருப்பின், மேற்குறிப்பிட்ட அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்

கடன் வசூல் மற்றும் நிர்வாகத் துறை நிர்வாக அலுவலகம் : எண்.24-8, காந்தி நகர். சூம்பகோணம் - 612001, **மின்னஞ்சல்**; crmd@cityunionbank.in, **Guneti:** 0435-2432322, **AQUAeto**: 0435-2431746 கடனீட்டு சொத்துக்களை ரொக்கமாக்குதல் / நிதி சொத்துக்களை சீரமைத்தல்

டெண்டருடன் கூடிய மறு எல விற்பனை அறிவிப்பு சிட்டி யூனியன் வங்கியின் கடன்காரர்கள் / ஜாமீன்தாரர்களாகிய 1 . M / s . **ஸ்ரீ பராசக்**தி டிரேடர்ஸ், எண். 1 8 , கந்தபுரம் தெரு, விருதுநகர் - 6 2 6 0 0 1 . 2.திரு.6 கதிரவன், துபெதிரு.அகணேசன், கதவு எண்.6/209/6, முத்தமிழ் தெரு, NGO காலனி, விருதுநகர் ezeoon. 3.திருமதி.தங்கயோகேஸ்வரி, க/பெ.க.திரவன், கதவு எண்.e/zee/6, முத்தமிழ் தெரு, NGO காஸ்னி, விருதுநகர் - 626001. கதிரு.ங.கணேசன், த/பெ.திரு.முத்துதேவர், கதவு எண்.6/289/6, முத்தமிழ் தெரு. NGO காலணி, விருதுநகர் - 626001. 5 திருமதி,ராஜலெட்சுமி, கப்பெதிரு, அ.கணேசன், கதவு எண்.வரவாக, முத்தமிழ் தெரு, 1460 காலனி, விருதுநகர் 626001. 6.M/s.G.K டிரேடர்ஸ், எண்டாக, சுந்தபுரம் தெரு, விருதுநகர் - 626001 ரதிரு.கெருப்பையா, துபெ, M.கணேசன், எண்.1 B, கந்தபுரம் தெரு, விருதுநகர் - 626001 மேலும், திரு.ஏ.கருப்பையா, த/பெ.அ.கணேசன், கதவு எண்.6/275/6 E, வைகை தெரு, விருதுநகர் - 626001. 8.திருமதி.தமிழ்செல்லி, அபெ.6.கருப்பையா, எண்.1 8, கந்தபுரம் தெரு, விருதுநகர் – வணே மேலும், திருமதி. தமிழ்செல்வி, க/பெ.எ.கருப்பையா, கதவு எண்.6/275/6 E, வைகை தெரு, விருதுநகர் - 626001 ஆகியோர் பெற்ற கடன் நிலுவை தொகை 02.09.2024 அன்றுள்ளபடி **ரூபாய்.44,82,682/- (ரூபாய் நாற்பத்து நான்கு ஸட்சத்து** எண்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று எண்பத்து இரண்டு மட்டும்) மற்றும் 03.09.2024 முதல் பின்வட்டி இதர செலவுகள் ஆகிய மொந்த தொகையை வசூலிக்கும் பொருட்டு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட சொத்துக்களை 2002 ஆம் ஆண்டு

மற்றும் கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002-ன் படி

விற்பனை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. **குறிப்பு** : எங்களது 090-வது விருதுநகர் கிளையில் 6-வது நபர் வேண்டுகோள்படியும், 7 ஆம் நபர் உரிமையாளராக பிரதிநிதித்துவம் செய்ததாலும், 7 , 8 -ஆம் நபர்கள் இணைவிருப்ப தாரர்களாராக இருப்பதாலும், 4-ஆம் நபர் பிணையதாரர்ராக இருப்பதாலும், 29-மார்ச்-2019. அன்று (OD REDUCTION:512120020030270) என்கிற கடன் கணக்கில் ரூபாய்.20,00,000/- , ஆண்டு வட்டி 12,50% நிதி உதவி வழங்கப்பட்டு, 02,09,2024

கடனிட்டுச் சொத்துக்கள் மீதான உறிமை அமலாக்க சட்டம் விதி 8151.9 ஐன் கீழ் சிட்டி யூனியன்

வங்கியின் அதிகாரப்பூர்வ அதிகாரி அவர்களால் சீலிடப்பட்ட டெண்டருடன் கூடிய ஏல

வரையிலான நிலுவைத் தொகை ரூபாய் 10,53.625/-வங்கிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையா சொத்து

H.கணேசன் அவர்களுக்கு சொந்தமான சொத்து விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சார் பதிவாளர் அலுவலக எண்.2, விருதுநகர் தாலுக்கா சத்ரரெட்டிபட்டி கிராமம். இதற்கு உட்பட்ட பட்டா எண்.334, சர்வே எண்.767, ஹெக்டார் 0.59.0, ரக்கர் 1.46 சென்ப் ; பட்டா எண். 334, சர்வே எண். 79/1, ஹெட்டார் 0.40.5, ஏக்கர் 1.00 சென்ப் : பட்டா எண்.334, சர்வே எண்.79/2A, ஹெக்டார் 0.16.0, ஏக்கர் 0.40 சென்ட இவைகளின் மொத்து ஹெக்டார் 1355, ஏக்கர் 2.86 சென்ட் பரப்பளவு இடம், இத்துடன் தற்போதைய எதிர்கால நப்பர் கட்டுமானங்கள். **இதன் நான்கு எல்லைகள் வடக்கில்**: விற்பனை பத்திரத்தின் படி அட்டவணையில் உள்ள 2-ஆம் ஐட்டம் சொத்து **தெற்கில்:** சர்வே எண்கள்.вา/A, 80/A-யில் உள்ள ஒடை **கிழக்கில்:** ரயில்வே நிலம், **மேற்கில்:** ஓடை இந்த நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு சூப்பர் கட்டுமானம், அனைத்து பொருத்திகள், மின் பொருத்திகள், அடிப்பன்ட டரிமைகள், இதன் கதவு எண்டப்பா. இந்த சொத்தானது சத்ரரெட்டிபட்டி கிராம பஞ்சாயத்து, விருதுநகர் பஞ்சாயத்து யூனியனில் உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலை : ரூ.58,00,000/- (ரூபாய் ஐம்பத்து எட்டு லட்சம் மட்டும்) டெண்டருடன் கூடிய மறு ஏல விற்பனை விபரம்

மறு ஏல கேதி 24.09.2024

ஏலம் நடைபெறும் இடம் சிட்டி யூனியன் வங்கி லிமிடேட், விருதுநகர் கிளை, என்ற.102, கச்சேரி ரோடு, விருதுநகர் - 626001 தொலைபேசி என்: 04562-243962, செல் : 9367411692

டெண்டருடன் கூடிய மறு எல விற்பனைக்கான விதிமுறைகள் மற்றும் திபந்தனைகள்; Soletinii(ia) மற்றும் தனக்காக ஏலம் கேட்பதாக எழுத்துப்பூர்வமான ஒரு உறுதிமொழியையும் அளிக்க பேயன்றிம். (2) விருப்பம் உடைய டெண்டர்தாரர் / ஏலம் கேட்க விரும்புவோர், டெண்டர படிவங்களை மேனேஜர், சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், விருதுநகர் கினை, எண்.102, கச்சேரி ரோடு, விருதுநகர் - 626001 விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம். (3) விருப்பமுடைய Quatricognot / good flactured greating allows upterflamor (Street) Sacretical படிவத்தில் சீவிடப்பட்ட உள்றகளில் வைத்து. அத்துடன், சி**ட்டி யூளியன் வங்கி லிமிடெ**ட் noinகின்ற பெயரில் பெறப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையின் io's தொகைக்கான * a y - D r d e r / கேட்பு வரை வோலையினை பிளையைப்புத் தொகையாக இணைத்த அதிகாரப்பூர்வ அதிகாரி, சிட்டி யூளியன் வங்கி லிமிடேட்" என முகவரியிட்டு இங்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டருடன் கூடிய மறு ஏல விற்பனை தேதியன்று **மதியம் 01:00 மணி** அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். (4) விருப்பமுள்ள பெண்டர்காரர் எலம் கேட்பவர் சொத்துக்களை பார்வையிடவும் மற்றும் இதர விபரங்களுக்கும் **போன்** : 04562-243962 செல் எண் 1947411692 - ஐ தொடர்பு கொள்ளவும், (1) இந்த சொத்துக்கள் "இருக்கின்ற இடத்தில்" இருக்கின்ற நிலையில்" மற்றும் "இருக்கின்றவட்டுடன்" என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் (6) சீலிடப்பட்ட டெண்டர்கள் விருப்பமுள்ள ஆஜராகியுள்ள டெண்டர்தாரர்கள் ழன்னிலையில் இங்கு அறிவிக்கப்பட்டுள்ள டென்டருடன் கூடிய மறு ஏல விற்பனை தேதி ஒன்று **மதியம் 02:00 மணிக்கு** திறக்கப்படும். பொதுவாக மூடப்பட்ட நிலையிலான டென்டர் விற்பளையாக இருந்தபோகிலும். மூடப்பட்ட கிலையிலான டேண்டரில் அறிப்பிடப்பட்டுள்ள விலைபுள்ளியைக் காட்டிலும் கூடுதலாக ஏலம் கோர விரும்புவோர்களின் லிருப்பத்தின் பேரில் அதிகாரபூர்வ அதிகாரியின் கட்டளையின் பேரில் வெளிப்படையான திறந்த எலத்தினை நடத்திடமாம் இந்த நிலையில் அதிக பட்சம் ஏலம் கேட்பவருக்கு, இந்த விற்பனை வழங்கப்படும் எனினும் இந்த விற்பனை சிட்டி யூனியன் வங்கியினால் உறுதி செய்யப்பட வேண்டும் (7) வெற்றி பெறும் டெண்டர்தாரர் / ஏவம் கேட்பவர் விற்பனை நிலையில் 3.5% தொகையை **(பிணை** வைப்புத் தொகை செலுத்தியது உள்படு விற்பளை உறுதி செய்யப்பட்ட உரிண்யே செலுத்த வேண்டும். மீதி 7.5% தொகையை விற்பனை உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 1.1 நாட்களுக்குள்ளாக செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்டபடி செலுத்த தவறினால் அவராம் செலுந்தப்பட்ட 25% தொகை முழுவதும் அவர் இழக்க நேரிடும் (8) குறிப்பிடப்பட்டுள்ள கால ரையறைக்குள் மொத்த விற்பனை தொகையும் பெற்றுக் கொண்ட பின்னரே, வெற்றி பெற்ற டெண்டர்நாரர் / ஏலதாரருக்கு. அதிகாரபூர்வ அதிகாரியால் விற்பனை சான்றிதுத் (Sales Certificate) வழங்கப்படும் (🤋) பத்திரச் செலவு , பதிவு கட்டனால், சட்டப்படியான மற்ற செலவுகளையும் வெற்றிபெற்ற ஒவம் கேட்பவரே ஏற்கவேண்டும். நடிகரசு, அரசு நிறுவனம் மற்றும் உள்ளாட்சி திறுவனங்களுக்கான சொத்து சம்பந்தப்பட்ட சட்ட பூர்வ வீட்டு வரி, மின்சார கட்டணம் மற்றும் ros, ost மற்றும் இதர பாக்கிகளை வெற்றிபெறும் ஏலம் கேட்பவரே செலுத்த வேண்டும். ஊ எந்த வித காரணமும் கூறாமல் விலைப்புள்ளிகளை ஏற்க அல்லது நிராகரிக்க அல்லது விற்பளையை ரத்து செய்ய அதிகாரபூர்ல அதிகாரிக்கு முழு உரிமை உண்டு. அதிகாரப்பூர்வ அதிகாரி

இடம் : கும்பகோணம், தேதி : 04.09.2024 **பதிவு அலுவலகம் :** எண்149, T.S.R. பெரியர் தெரு, கும்பகோணம், தஞ்சாறபூர் மாவட்டம், 西崎山南州県 - 612001, CM: LESTIETNISO4PLCDE1287,

போன்: 0435 - 2402332, AQUAdo: 0435 - 2431746, இணையதனம் : www.cityunionbank.com

epaper.dinamani.com

செ.ம.தொ.இ/3517/ஒப்பந்தப்புள்ளி/2024

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்

நெடுஞ்சாலைத்துறை

திருநெல்வேலி (நெ) நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் வட்டம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண்.03/2024–2025/வ1/நாள்:04.09.2024

தமிழ்நாடு ஆளுநருக்காகவும், அவர்களின் சார்பாகவும் கண்காணிப்புப் பொறியாளர் (நெ), நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் வட்டம், திருநெல்வேலி அவர்களால் அரசு ஆணை. (நிலை) எண்.97 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் ((EAP-II (2)) துறை, நாள். 07.08.2024ல் அனுமதிக்கப்பட்ட

ஊராட்சி ஒன்றிய / ஊராட்சி சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தில் பரமக்குடி (நே) நபார்டு (ம) கிராமச்சாலைகள் கோட்டத்திற்குட்பட்ட ஒரு பணிக்கு மூடி முத்திரையிடப்பட்ட சதவீத ஒப்பந்தப்புள்ளிகள் இருஉறை முறை இணைய வழியில் மட்டுமே 23.09.2024 அன்று 15.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

பணியின் விவரம், தோராய மதிப்பு, இணையதள வழியாக முன்வைப்பு தொகை, ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், முக்கிய நிகழ்வுகளின் நேரமும் தேதியும் மற்றும் அனைத்து இதர விபரங்களும்

https://tntenders.gov.in என்ற அரசு இணையதளத்தில் 05.09.2024 முதல் தங்கள் / மாறுதல்கள்

ஏற்படின் அவைகள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்

CIN: U74900TN2014PLC098517 பதிவு அனுகைகம் : "தன் பில்டிக்", 827, அண்ணர சாலை, சென்னை -600 002. தொணைபேசி : 044-2852 1451. இணையதனம் : www.chennaisuperkings.com; மின்னஞ்சல் : investor@chennaisuperkings.com

பங்குதாரர்களுக்கான அறினிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெடின் பத்தாம் ஆண்டு உறுப்ரினர்களுக்கான பொதுக்குழுக் கூட்டம் (AGM) வெள்ளிக்கிறமை, செப்டெம்பர் 27, 2024, காலை 10.20 மணிக்கு (இந்திய நேரம்) 29.08.2024 தேதியிட்ட அறினிப்ரில் காணும் சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை மேற்கொள்வதற்காக காணொளி வாமிலாக (VC) அல்லது இதர ஒலி ஒளிக் காட்சி சாதணங்கள் (OAVM) மூலமாக பெருநிறுவணங்களின் விவகாரங்கள் அமைச்சகத்தின் (MCA) ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 5, 2020, ஜணைரி 13, 2021, மே 5, 2022, டிசம்பர் 28, 2022 மற்றும் செப்டம்பர் 25, 2023ல் தேதியிட்ட பெறு சுற்றநிக்கை எண்கம். 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 மற்றம் 09/2023 அனுமதித்தபடி நடைபெறும் என்று அறினிக்கப்படுகிறது. பத்தாம் ஆண்டு பொறுக்குழுக் கூட்டத்திற்கான அறினிப்புடன் கூடிய வினக்க அறிக்கை மற்றும் 2023ன் ஆண்டறிக்கை ஆகியன, நிறுவனத்திடமோ, நிறுவனத்தின் பங்கு மாற்று பதினாளரிடமோ (RTA) அல்றை அவரவர் பங்கு வைப்பாளரிடமோ (DPs) தங்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பிணகளுக்கு மிண்ணந்சல் மூலமாக 04.09.2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஆவணங்களை நிறுவனத்தின் இணையதனமான www.chennaisuperkings.com மற்றும் சென்றல் டோளிட்டரி சம்வீசஸ் (இந்தியா) விமிடேடின் (CDSL) இணையதனமான www.evotrigindia.comவிருந்து அணுகவும் / பதிவிறக்கம் செய்து கொள்கையு. நிறுவனம், பங்குதாரக்களுக்கு மேற்கூறிய ஆவணங்களை, காகித வடிவில் அனுப்பாது. நிறுவனத்தின் 2024ம் ஆண்டுக்காண ஆண்டறிக்கையை அணுகவேண்டிய தொடுப்பு : https://www.chennaisuperkings.com/assets/mages/nvestor/ CHENNAL SUPER KINGS CRICKET LIMITED ANNUAL REPORT 2024 pdf

<u>பத்தாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறையேற்ற வேண்டிய அனுவல்கள் மீதான தீர்மாணங்கள் மீது தொலை</u> மின்னணு வக்குப்பதிவு (Remote e-Voting) மூழைம் மற்றும் பெறுக்குழுக் கூட்டத்தின் பேரதான மின்னணு வாக்குப்பதிவு (e-Voting) செய்யவும், CDSL மூமைக உறுப்பிணிகளுக்கு திருத்தப்பட்ட கம்பெணிகள் சட்டம் 2013ன், 108வ் பிரிவின்படியும், கம்பெணிகள் (மேலைன்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் 20ஆம் விதிப்படியும், MCAவின் சுற்றநிக்கைகளின்படியும் மின்றையு மூலம் வாக்களிக்க வசதியனிக்கப்பட்டுள்ளது. பங்குதாரிகளின் வாக்குரிமை வரம்பு (cut-off) நானான 20.09.2024 அன்று நிறுவனத்தில் செலுத்தப்பட்ட பங்கு முதலீட்டின் விகிதத்திற்குட்பட்டது. தொலை மின்னணு வாக்குப்பதிவு 24.09.2024 காலை 9.00 மணிக்குத் (இந்திய நேரம்) தொடங்கி 26.09.2024 மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரம்) முடியடையும். அதன்ரின், CDSL தொலை மின்னனு வாக்குரிமைக்கான வசதியை முடக்கினிடும். வரம்பு நாளான 20,09,2024 அன்று பங்குகளை மின்ணணு வடிவினே (Demai) அல்றை பத்திர வடிவிலோ (Physical) வைத்துள்ள பங்குதாரிகள் இக்காலகட்டத்தில் தங்கள் வாக்குகளை தொலை பின்னணு வாக்குப்பதினின் மூலம் வாக்களிக்கலம். பங்குதாரி தியாணங்களின் மீறு ஒருமுறை வாக்களித்தனிட்டால் அதை பிறரு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

தொலை மின்ணணு மூலம் (Remote e-Voing) பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன் வாக்களித்த உறுப்பிணிகள் பொதுக்குழுக் கூட்டத்தில் காணெச்சி வாகிலாக (VC) அல்லது கிற ஓகி ஓளிக் காட்சி சாதணங்கள் (OAVM) வாகிலாக பங்கேற்கலாம். ஆணல், தங்களது வாக்கை மறுபடியும் பொதுக்குழுக் கூட்டத்தின்போது மின்னணு வாமிலாக (e-Voting) வாக்களிக்க

தொலை மின்னணு வாக்குப்பதினின் மூலம் வாக்களிக்காத மற்றும் ஆண்டு பொதுக்குமுக் கூட்டத்தில் VC/DAVM வசதி மூனம் பக்கேற்கும் (மற்றேதும் வழிவில் தடைசெய்யப்படாத) உறுப்பினர்களே, தீர்மாணங்கள் மீது பொதுக்குழுக் கூட்டத்தின்பேருகை மின்னணு மூலம் வக்களிக்க உரிமையுள்ளவர்.

தமது மிண்ணஞ்சல் முகவசியை நிறுவணம் / பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (RTA) / பங்கு வைப்பாளரிடம் (DPs) <u>பதிவு செய்யாத உறுப்பிணக்கள் 10-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் அறினிப்பின் 17-ம் குறிப்பிலுள்ள </u> வழிகாட்டுதல்களின்படி தொலை மின்னணு வாக்குப்பதினிலோ அல்லது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின்போதாண பின்னணு வாக்குப்பதினிலோ வாக்களிக்கலாம்.

ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன் தொலை மின்னணு வாக்களிக்கவும், VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளயும் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் போதான மின்னணு வாக்குப்பதினில் பங்கேற்பதற்கான விகிவாண செயல்முறைகள் 10-ம் ஆண்டு பொறுக்குழுக் கூட்டத்தின் அறிவிப்பின் 17ம் குறிப்பிலும் மற்றும் நிறுவைத்தின் Renomingumment www.chennaisuperkings.comggrib afford-acitus' (Salverer.

உறுப்பினக்கர், தொலை மின்னனு வாக்குப்பதிவு அல்லது மின்னனு வாக்குப்பதிகின் மீதான விவரங்கள் அல்லது கேள்ளிகளுக்கு மின்னஞ்சக் மூலம் அனுப்பப்பட்ட 10-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்ட அறினிப்பின் 17ம் குடுப்பிலுள்ள அடுவுறுத்தல்களையோ அல்லது திரு.R.கல்யாணராமன், துணை பொது மேலாளர், இண்டகிரேடட் நிலிஸ்ட்ரி மேண்ட்சென்ட் சர்வீசஸ் நிரைவேட் கிலிடெட் (RTA), தொலைபேசி எண் : 044-28140801 - 28140803, மின்னஞ்சல்: corpserv@integratedindia.in, அல்லது திரு..S.முக்கும், கையேசி என் : +91 9941907071, மின்ணத்சல் : investor@chennaisuperkings.com அல்றது திரு. நாகேஷ் தல்னி, கட்டணமில்ரை தொலைபேசி எண்ணான : 1800-22-55-33 மின்னஞ்சல் helpdesk.evoting@cdslinda.comவே தங்களது DP and Client ID / ஃபேசலியோ எண்ணணக் குறிப்பிட்டு வேண்டுகோள் மூலம்

பொதுக்குருக் கூட்டத்திற்கான அறிவில்யை அண்டியின் உறுப்பிணானவர் மற்றும் வரம்பு நானான 20.09.2024 அன்று பங்குகளை வைத்திருப்பவர்கள் தமது DP and Client IDகை குதிப்பிட்டு தங்களது புதுபதிகை அடையாளத்தையும் (Login ID) மற்றும் கடகுச் செல்லையும் (Password) மிண்ணந்சல் மூலம் investor@chennaisuperkings.com அல்றை corpserv@integratedindia.in அல்லது helpdosk.evoting@cdsIndia.comés கேட்டு பெறலாம். எணிஹம், நீங்கள் ஏற்கணவே தொலை மின்னணு வாக்கும் பதினிற்காக CDSLலிடம் பதிவு செய்திருந்தால், நீங்கள் தற்போதுள்ள உங்கள் உபயோகிப்பாளர் எண் (User ID) மற்றும் கடவுச் செல்லையும் (Passwort) பயன்படுத்தி வாக்களிக்கலம். தங்களின் ஆரம்ப கடவுச் சொல்லை மீட்டெடுக்க இயலாகியுல் .அல்லது மறந்து விட்டிருந்தால், AGM அறிவிப்பின் 17-ம் குறிப்பு எண்ணில் காறுதி அறிவுறுத்தல்களை காணவும். உறுப்பிணிகள் OTP-ஓ அடிப்படையாகக் கொண்ட CDSL-ன் மின்னணு வாக்கமைப்பின் மூறையும் வாக்களிக்கனம்.

வரம்பு நானன்று உறுப்பிண் பதிவேடு அல்லது பங்கு வைப்பாளக்கால் பரமரிக்கப்படும் பயணளிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் மட்டுமே தொலை மிண்ணணு வாக்குப்பதிவு அல்லது VC/OAVM மூலம் நடைபெறும் AGMல் கலந்து கொள்ளவும் மற்றும் கூட்டத்தின்போது நடைபெறும் மின்னனு வாக்குப்பதிவு ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை

திருமதி. பி.ஆர்.சுதா, பிராக்டசின் நிறுமன செயலையர், (சி.பி.எண்.4468) அவர்கள் தொலை மின்னணு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின்போது நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு, நேர்மையாகவும் ஓளிவு மறைவற்ற தன்மையிலும் நடைபேற ஆராம்வானராக நியமிக்கப்பட்டுள்ளார். AGM முடிந்து மூன்று நாட்களுக்குள் ஆராம்வாளர் தனது அதிக்கையை தலைவரிடம் சமர்ப்பிப்பார். தலைவர் அல்லது அவரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாக்குப்பதிவு முடிவுகளை அறிவிப்பார். வாக்குப்பதிவு முடிவுகள் ஆராங்வாயரின் அறிக்கையுடன் நிறுவனம் மற்றும் CDSLeb இணையதனங்களில் உடமையாக அறிவிக்கப்படும்.

கம்பெனிகள் சட்டம் 2013ன் பிரிவு 91 மற்றும் அதனுடன் இணைந்து படிக்கவேண்டிய விதிகளின்படியும் நிறுவனத்தின் உறுப்பிணிகள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 21.09.2024 (முதல் 27.09.2024 (ஜிரு நாட்களும் உட்பட) வரை, வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்காக மூடப்பட்டிருக்கும்.

மத்தாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மெய்நிகர் முறையில் அதாவது VC/DAVMல் நடத்தப்படுவதால், பதிலிகளை நியங்க்கும் வசதி உறுப்பிணக்குக்கு இல்லை. கம்பெனியின் சட்டம் 2013ன் 103ன் பிரிவின் கீழான உறுப்பிணக்கின் குறைந்தபட்ச வருகை எண்ணிக்கையானது (Quorum) ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் VC/OAVMன் மூலம் கலத்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கீடு செய்யப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் விலிடெடிற்காக

@j_iii : Gerdroner Good : 04.99.2024 முழு நேர இயக்குனர்